

**பெற்றோர்களிடம் குழந்தைகள்  
எதிர்பார்ப்பது என்ன ?**

(WHAT KIDS WANT THEIR PARENTS TO KNOW)

© 0431 - 2461415



**திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ஐயப்ப சங்கம்**

கண்டோன்மெண்ட், திருச்சி-1.

Rs. 5/-

**பெற்றோர்களிடம் குழந்தைகள்  
எதிர்பார்ப்பது என்ன ?**

(WHAT KIDS WANT THEIR PARENTS TO KNOW)

01. நான் நல்ல வேலையைச் செய்யும் பொழுது என்னை ஊக்கப்படுத்துங்கள்.
02. நான் உங்களுக்கு சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்க அனுமதியுங்கள். எப்பொழுதும் நீங்களே கற்றுக் கொடுப்பவராகவே இருக்காதீர்கள்.
03. பொது இடங்களில் உங்களின் அதிகப் பாசத்தை வெளிப்படுத்தாதீர்கள்.
04. உங்கள் இளம் வயதில் நீங்கள் செய்ததைப் போன்றே என்னையும் சில சோதனைகளை மேற்கொள்ளவிடுங்கள்.
05. நான் அதிகம் விரும்பும் நடவடிக்கைகளான பந்து விளையாட்டுக்கள், பள்ளி விளையாட்டுக்கள் போன்றவற்றை இழக்கச் செய்யாதீர்கள்.
06. என் தனிமைக்கு மதிப்பளியுங்கள்.
07. “இல்லை” அல்லது “வேண்டாம்” என்பதைவிட “சரி” “செய்” என்பதை அதிகம் பயன்படுத்துங்கள்.
08. சிறிய காரியங்களுக்காக நீங்கள் 6 36. பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று எனக்கு கற்பியுங்கள்.

09. எனக்கு ஒரு செல்லப் பிராணியை அளிப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கும்.
10. நான் பார்க்கக் கூடிய தொலைக்காட்சியின் தன்மைகளை நிர்ணயித்துச் சொல்லுங்கள்.
11. வாழ்நாள் முழுமைக்கும் நிலைக்கும் திறனை அல்லது சிறப்பு ஆற்றலை நான் பெற உதவுங்கள்.
12. உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு என்னிடம் காரணம் கூறுங்கள்.
13. எனக்கு இடும் குடும்பவேலைகள் என்னை எல்லோரிடமும் நெருக்கமான உணர்வை உணரச் செய்கிறது.
14. நல்ல விஷயங்களை எனக்கு விளக்க நேரம் ஒதுங்குங்கள்.
15. சிலசமயம் நான் விசித்திரமாக உணர்கிறேன். எனவே நான் விசித்திரமாக நடந்து கொள்வதை தங்கள் மனதில் கொள்ளாதீர்கள்.
16. சில சமயங்களில் என்னைவிட்டு அண்டியிருங்கள்.

17. சில சமயங்களில் நான் நடந்துகொள்வது தங்களைக் கேலி செய்வது போல் இருக்கலாம். என்னை அறியாமலே நடந்துவிடுகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்.
18. என் புகைப்படத்தை நீங்கள் சந்திக்கும் நபர்களிடமெல்லாம் காண்பிக்காதீர்கள். இது எனக்கு தர்ம சங்கடத்தைக் கொடுக்கிறது.
19. குடும்ப பிரச்சினைகள் அல்லது மற்ற பிரச்சினைகள் பற்றியும் என்ன நடக்கிறது என்பதை என்னிடம் சொல்லுங்கள். இவற்றை என்னிடம் தவிர்த்தால் பின்னர் தெரிய வரும்பொழுது என் மனம் மிகவும் புண்படுகிறது.
20. பலகை விளையாட்டுக்கள் குடும்பத்துடன் விளையாடுவது மனமகிழ்வாக இருக்கும்.
21. நீங்கள் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.
22. எனக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அது எனக்கு பாதுகாப்பு உணர்வை மிகவும் தருகிறது.

23. சில சமயங்களில் என் மன்னிப்பை கேட்டுப் பெறுங்கள்.
24. நான் கேட்டுக் கொண்டு இருப்பதைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
25. நீங்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் சொல்லும் பதிலை உன்னிப்பாகக் கேளுங்கள்.
26. என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி நீங்கள் என்னைக் கவனித்துக் கேட்பதுதான்.
27. என் நண்பர்களுடன் அதிகநேரம் தொலைபேசியில் நான் பேசினால் அதை கண்டுகொள்ளாதீர்கள்.
28. என்னை, என் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் அல்லது என் வகுப்பு நண்பர்களுடன் ஒப்பிடாதீர்கள். நாங்கள் அனைவரும் மாறுபட்டவர்கள். எங்களைத் தனித்தனியாகத்தான் பாவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

29. நான் ஏதேனும் இழந்தால் அதற்காக சிந்திக்க எனக்கு அவகாசம் கொடுங்கள். பின்னர் நான் செய்த தவறு என்ன, நான் செய்த சரியான செயல் என்ன, என்பதை என்னிடம் சொல்லுங்கள்.
30. எனக்காக எப்பொழுதும் நவீன நாகரீக உடைகளை வாங்குங்கள். நீங்கள் அணிய விரும்புவதை வாங்காதீர்கள்.
31. பெற்றோர்களாகிய உங்களின் அன்பான அரவணைப்பை நான் விரும்புகிறேன்.
32. நான் விரும்பும் இசையையோ அல்லது உடைகளையோ கேலி செய்யாதீர்கள்.
33. மிக உயர்ந்த நற்பண்புகளை எனக்கு உணர்த்துங்கள்.
34. நீங்கள் எனக்கு முக்கியமானவராக இருப்பதால் காரை ஓட்டும்பொழுது இருக்கை பட்டையை அணியுங்கள்.
35. நீங்கள் என்னை விரும்புவதையும், என்னைப்பற்றி பெருமைப்படுவதையும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருங்கள்.

36. பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று எனக்கு கற்பியுங்கள்.
37. என் நண்பர்கள் முன்னிலையிலும், வேறு எப்பொழுதும் என்னைத் தாழ்வு படுத்தாதீர்கள்.
38. எனக்குத் தகவல் தேவைப்படுவதால் எல்லாப் பொருட்களைப் பற்றியும், அவை உணர்வுப்பூர்வமானவையாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள்.
39. எனக்குத் தேவையான பணத்தை நானே சம்பாதித்துக் கொள்ள என்னை ஊக்கப்படுத்துங்கள்.
40. எழுத்தாலும், பேச்சாலும் வார்த்தைகளால் என்னை நானே எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்று எனக்கு கற்பியுங்கள். என் சிந்தனைகள் சிறப்படைய இது உண்மையிலேயே உதவும்.
41. என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.
42. பல மதங்கள், கலாச்சாரங்கள், இனங்கள் பற்றி எனக்கு கற்பியுங்கள்.



43. என் நண்பர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நம் குடும்ப வைபவங்கள் சிலவற்றில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
44. திரைப்படங்களைப் பார்த்த பின்னர் அவற்றைப் பற்றி கலந்துரையாடுங்கள். இதனால் விஷயங்களை அலசுவது பற்றி நான் கற்றுக் கொள்ள முடியும்.
45. என்னுடைய பயங்கள் மடமையானவை என்று என்னிடம் சொல்லாதீர்கள்.
46. என்னுடைய முடி அலங்காரத்திலும், உடையிலும் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்ள விடுங்கள்.
47. நான் கணக்குப் பாடத்தைக் குறை கூறினாலும் அதில் பற்றுதலாக இருக்கச் செய்யுங்கள்.
48. என் கற்பனைகள் உங்கள் கற்பனைகளிலிருந்து வேறுபட்டவை. என் கற்பனைகளைத் தொடர ஊக்கமளியுங்கள்.
49. அவசரப்பட்டு பொருட்களை வாங்கி விரையம் செய்யாமல், பணத்தை சேமிக்க ஊக்கப்படுத்துங்கள்.
50. நேர்மையாக நடக்க ஊக்கப்படுத்துங்கள்.

51. அடிக்கடி நடைமுறைகளை மாற்றாதீர்கள்.
52. என்னுடைய வீட்டுப் பாடங்களை செய்ய அமைதியான இடத்தையும், நேரத்தையும் நான் பெற்றுள்ளேனா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
53. என்னை நம்புங்கள்.
54. என்னிடம் அடிக்கடி குற்றங்கள் கண்டுபிடிக்காதீர்கள்.
55. என் பய உணர்வால் சிலசமயம் நான் தவறுகள் செய்வதால் எப்பொழுதும் நல்ல மதிப்பெண்களை என்னால் பெறமுடியவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
56. குறிப்பிட்ட விளையாட்டில் என்னைத் திணிக்காதீர்கள். பல்வேறு செயல்பாடுகள் பற்றி எனக்கு தெரிவியுங்கள். அவற்றில் நான் விரும்புவதை தேர்ந்தெடுக்க விடுங்கள்.
57. அன்புடன் நடக்க கற்பியுங்கள்.

58. என் குறைகளை என் நண்பர்கள் முன்னிலையில் விமர்சனம் செய்து சரிப்படுத்தாதீர்கள். நமக்கு தனிமை கிடைக்கும்வரை உங்கள் விமர்சனங்களை ஒதுக்கி வைத்திருங்கள்.
59. குடும்பமாக இருக்கும்போது சிற்சில விவாதங்கள் எழுவது இயற்கை.
60. 'உன்னுடைய வயதில் நான் இருந்தபொழுது' என்று பேச்சை ஆரம்பிக்காதீர்கள்.
61. என்னை சுதந்திரமாக, நானே என்னை ஆட்சி செய்துகொள்ள விடுங்கள். என் பாதையில் என்னை செல்ல விடுத்து, பின்பு என்னை சரிப்படுத்துங்கள்.
62. ஒரு நாளில் ஒருமுறையாவது குடும்பத்துடன் உணவருந்துங்கள்.
63. என் சொந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் வண்ணம் வெளிப்படையான கேள்விகளை கேளுங்கள்.
64. நம் குடும்ப சரித்திரத்தை எனக்குச் சொல்லுங்கள். அது என்னைப் பெருமையுறச் செய்கிறது.

65. தெளிவான, முரண்பாடில்லாத வரைமுறைகளை ஏற்படுத்துங்கள்.
66. உங்களின் இளமைக்கால அனுபவங்களைச் சொல்லுங்கள். அதில் நிகழ்ந்த தவறுகள், தடுமாற்றங்களையும் என்னிடம் மறைவின்றி கூறுங்கள்.
67. உங்களுக்கு மனநிலை சரியில்லையென்றாலோ, அன்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தாலோ என்னிடம் தெரிவித்து விடுங்கள். ஏனெனில் என் மனம் துன்புறும் வண்ணம் நீங்கள் ஏதேனும் சொல்லினும் நான் அதனால் பாதிப்படையாமல் இருப்பேன்.
68. நாம் எல்லோரும் சேர்ந்து குடும்பமாக கோவிலுக்குச் செல்வதை நான் விரும்புகின்றேன்.
69. புகைபிடித்தல், குடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடாதிருக்க நீங்களே நல்ல உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
70. உங்கள் மனதை நான் முன்கூட்டியே அறிய முடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள்.

71. முயற்சி செய்து கொண்டே இருக்க பயிற்றுங்கள்.
72. எனக்கென்று சில நெறிமுறைகள் தேவைப்படலாம். ஆனால் எண்ணற்ற நெறிமுறைகளை நான் தாங்க இயலாது.
73. நான் நண்பர்களுடன் இருக்கும்பொழுது எப்பொழுதும் எங்களுடன் இருக்க முயற்சிக்காதீர்கள். நீங்களும் நானும் பிறகு ஒன்றாக சேர்ந்து காலத்தை கழிக்கலாம்.
74. நான் படுக்கும் நேரத்தை நானே முடிவு செய்ய அனுமதியுங்கள்.
75. எப்பொழுதாவது என் பெற்றோர் இருவரும் என்னை கொஞ்ச வேண்டும் என்று இன்னும் நான் விரும்புகிறேன்.
76. என்னை மட்டுமின்றி என் நண்பர்கள் குழு முழுமைக்கும் சந்தோஷமளியுங்கள்.
77. நான் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சிலவற்றை பார்க்கும் அளவிற்கு உண்மையில் எனக்கு வயதாகி விடவில்லை.

78. மற்றவர்களுடையதை விட உங்களின் புகழுரை தான் எனக்குப் பெரியது.
79. நம் வீட்டில் நன்கு உபசரிக்கப்படுவதாக என் நண்பர்கள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.
80. நீங்கள் கோபமாக இருக்கும்பொழுது நீங்களே விரும்பாத வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
81. உங்களுக்கு விடைகிடைக்காத பிரச்சனைகளை சில சமயங்களில் என்னுடன் விவாதிப்புகள்.
82. கட்டளைகளை இடுவதைவிட, மாற்று முறைகளையும் அளியுங்கள்.
83. எப்பொழுதும், எந்த சமயத்திலும் என் செல்லப் பெயரால் பொதுவிடங்களில் அழைக்க வேண்டாம்.
84. நான் தகுதியானவன் என்பதை நிரூபிக்க எனக்கு அதிகமான பொறுப்புக்களை கொடுங்கள்.
85. என் அறையை நானே அலங்கரிக்க விடுங்கள். அதற்கு நீங்கள் எனக்கு அறிவுரை கூறலாம்.
86. ஆர்வமிக்க ஏதேனும் ஒரு பொருளை சேகரிக்க என்னை ஊக்கப்படுத்துங்கள்.

87. நற்பண்புகளை எனக்கு போதியுங்கள்.
88. குடும்பத்திற்கு உதவும் நல்ல கருத்துக்களைத் தரக்கூடிய நல்ல வீடியோக்களையே வாடகைக்கு எடுங்கள்.
89. நான் விரும்பிக் கேட்கும் இசைகளை தெரிந்து கொள்ளுங்கள். சமயம் கிடைக்கும்போது மற்ற இசைகளையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.
90. வாங்கும் முன் விலையை ஒப்பிட்டுப் பார்க்க எனக்கு கற்பியுங்கள்.
91. செய்தித்தாளை சிலசமயங்களில் படித்து என்ன நடக்கிறது என்பதை என்னுடன் விவாதிப்பீர்கள்.
92. என்னை நண்பர்களுடன் திரைப்படங்களுக்குச் செல்ல விடுங்கள்.
93. எனக்கென்று எப்போதும் நேரத்தை ஒதுக்குங்கள். நாம் அமர்ந்து பேசலாம், புத்தகம் படிக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்யலாம். முக்கியமானது என்னவெனில் நீங்கள் என்னுடன் நேரத்தை செலவிடுவதை விரும்புகிறீர்கள் என்பதை நான் உணரவேண்டும்.

94. நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுக்க உதவுங்கள்.
95. உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை செய்யாதீர்கள்.
96. நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். இது நீங்கள் யார் என்பதை நான் அறிந்துகொள்ள உதவும்.
97. எனக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்க்கும்போது, எப்பொழுதாவது நீங்களும் சேர்ந்து பாருங்கள்.
98. என்னுடனும் என் நண்பர்களுடனும் நீங்கள் வேடிக்கை செய்வதை நான் விரும்புகிறேன். அவர்கள் பெற்றோர் இவ்வளவு ஆர்வமுடன் இருப்பதை சாதாரணமாகப் பார்த்து இருக்க மாட்டார்கள்.
99. உங்கள் பிரச்சனைகளை மூடிவைக்காதீர்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
100. நாம் சேர்ந்து அனுபவிக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை யோசித்து வையுங்கள்.



101. வளர்ப்புப் பிராணிகள் பொறுப்புணர்வை கற்பிக்கின்றன.
102. குழந்தைகளான நாங்கள் எங்களுக்கிடையேயான வேறுபாடுகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். நாங்கள் எங்களுடைய வேலையை நாங்களே கற்றுக் கொள்ள வேண்டுகிறோம். எங்கள் ஒவ்வொரு பிரச்சனைகளை தீர்க்க உங்களையே சார்ந்து இருக்க முடியாது.
103. என் நண்பர்களை புகழ்ந்து பேசுங்கள்.
104. உங்கள் ஏமாற்றங்களை என்னிடம் சொல்லுங்கள்.
105. உங்கள் நேரத்தை முழுவதும் குழந்தையின் நடவடிக்கையை மேற்பார்வையிடுவதில் செலவிடாதீர்கள். நன்மை, தீமைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
106. கேலி பேசாதீர்கள்.
107. சரியானவைகளையும் தவறுகளையும் எனக்குச் சொல்லிக் கொடுங்கள்.

108. உங்களிடம் உள்ள விலைமதிப்பு வாய்ந்த காமிரா போன்ற சாதனங்களை கையாளவிடுங்கள்.
109. நான் உலகப் புவியியல் கற்றுக்கொள்ள உதவுங்கள். நான் பிற பகுதிகளையும், பிற மக்களையும் அறிய விரும்புகிறேன்.
110. உதவி தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் உதவுவதையே நான் விரும்புகிறேன்.
111. உங்களுடைய கருத்துக்களைத் திணிக்காமல் நானும் என் நண்பர்களும் பேசிக் கொள்வதை கவனமாகக் கேளுங்கள்.
112. போட்டியிடுவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.
113. எப்பொழுதேனும் உரக்கப்படிக்க எங்களில் முறை ஏற்படுத்துங்கள்.
114. சமைக்கக் கற்றுக் கொடுங்கள்.
115. எனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள், என் சாதனங்கள் பற்றிய பட்டியல் வைத்திருங்கள்.
116. நீங்கள் அணிந்து கொள்ளும் உடையால் எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள்.

117. என் நண்பர்களை நானே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்.
118. தர்ம சங்கடமான பதில்களாக இருப்பினும் என் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்.
119. வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்க கற்றுக் கொடுங்கள். வெற்றியடையும்போது மமதை அடையாமலும், தோல்வியால் துவண்டு போகாமலும் இருக்க கற்றுக்கொடுங்கள்.
120. பிரச்சனை இருப்பின் என்மீது கோபப்படாதீர்கள். எவ்வளவு குறைவாக கோபப்படுகிறீர்களோ அந்த அளவிற்கு ஒருவரையொருவர் அறிய எளிதாக இருக்கும்.
121. அடுத்தமுறை எனக்கு பள்ளி விடுமுறை சமயம், நீங்களும் விடுப்பு எடுத்து, இருவரும் கலந்துரையாடலாம். இதனால் என்னை நீங்கள் மேலும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
122. உங்கள் விதிமுறைகளைச் சொல்லும்பொழுது அதன் விளைவுகளையும் நான் நன்கு அறிந்துள்ளேனா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

123. புத்திசாலித்தனமாக செயல்படும் குழந்தைகளும் தவறிழைக்கலாம். நான் கூர்மையான அறிவு கொண்டவனாயினும் குறைபாடற்றவனல்ல.
124. மேலும் மேலும் தண்டனைகளைக் கூட்டிக் கொண்டே சென்று என்னைப் பயனற்றவனாக ஆக்காதீர்கள்.
125. படிக்கச் சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
126. எனக்குச் சொந்தமானது என்று சொல்லக் கூடிய தனிப்பட்ட இடம் என்னுடைய அறைதான் என்பதை நினைவு கொள்ளுங்கள். அதை நான் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லையானாலும் அதைப் பொருட்படுத்தாதீர்கள்.
127. நான் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைப் பற்றி பட்டியல் இடுங்கள். அதன்படி நிச்சயமாக நான் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வேன். நீங்கள் அடிக்கடி அதை நினைவூட்ட வேண்டியிராது.
128. அன்பு, பாசம் பற்றி எனக்கு கற்பியுங்கள்.

129. திட்டமிட்டு செய்தாலும் உயர் பள்ளிக் கூடம் / கல்லூரி என்னை கிலி அடையச் செய்யும். எனவே முன்னதாகவே திட்டமிட உதவுங்கள்.
130. பல்வேறு விஷயங்களை நான் அறியச் செய்யுங்கள். நான் சிலவற்றை எப்பொழுதும் மீண்டும் செய்யவேண்டி இருக்காவிட்டாலும், நீங்கள் எனக்கு அனுபவம் கொடுத்ததாக இருக்கும்.
131. என்னுடைய இந்த வயதில் என் மனநிலை, எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
132. மனமகிழ்வுடன் ஓய்வாக இருப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுங்கள்.
133. என்னுடைய பிரச்சனைகளுக்காகப் பிரார்த்தனை செய்ய கற்றுக் கொடுங்கள்.
134. எனக்கு வேண்டிய அளவு கைச்செலவு பணம் கொடுங்கள். அதனால் பணத்தை எப்படி செலவிடுவது என்றும் எப்படி சேமிப்பது என்றும் நான் தெரிந்து கொள்வேன்.

135. பெற்றோர்கள் நீங்கள் இருவரும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடும்போது, நாங்கள் அருகிலேயே இருக்கும்போது அதன் பாதிப்பு எங்களுக்கு ஏற்படும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
136. என்னை அதிக அளவு பாதுகாக்க வேண்டாம். நான் தவறுகளைச் செய்ய அனுமதிக்கப்படாவிட்டால் என் தவறுகளிலிருந்து நான் பாடம் கற்றுக் கொள்ள முடியாது.
137. வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்து எனது நண்பர்களை அலட்சியப் படுத்தாதீர்கள்.
138. சில சமயங்களில் எனக்காக நீங்கள் விட்டுச் செல்லும் சிறிய தனிப்பட்ட குறிப்புகளை நான் விரும்புகிறேன்.
139. நான் கேட்கும்பொழுது என் வீட்டுப்பாடங்களைச் செய்ய உதவுங்கள்.
140. நான் வீட்டுக்கு வர தாமதமானால் அதற்கு நல்ல காரணம் இருக்கும். நீங்கள் கோபப்படுவதற்கு முன் என்னிடம் அதைப்பற்றி கேளுங்கள்.

141. அன்பாக நான் நடந்து கொள்ள கற்றுக் கொடுங்கள்.
142. நான் பள்ளியில் சிறக்கவில்லை என்பதற்காக என்னைத் தண்டிக்காதீர்கள். பதிலாக என்னுடன் சேர்ந்து நான் முன்னேற்றமடைய உதவி செய்யுங்கள்.
143. நீங்கள் நினைப்பதைப் போல் இன்னும் நான் அவ்வளவு சிறிய குழந்தை அல்ல. ஆனால் நான் பாவனை செய்வதைப்போல் அவ்வளவு முதிர்ச்சியானவன் அல்ல.
144. கடவுளைப் பற்றி என்னுடன் கலந்து விவாதியுங்கள்.
145. நான் ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்த ஊக்கப்படுத்துங்கள். பிற்காலத்தில் அது எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
146. நான் ஒரு கேள்வியைக் கேட்டால், உங்களின் பதிலை முழுமையாக நான் புரிந்து கொண்டேன் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
147. உங்கள் வரிகளை கணக்கிட வேலையாளை அமர்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை முடியும் வரை நீங்கள் மிக்க கவலையுடன் இருப்பது குடும்பம் முழுவதையும் பாதிக்கிறது.

148. முன்னால் நான் செய்த தவறுகளை நினைவூட்டாதீர்கள். மன்னித்து மறந்து விடுங்கள்.
149. உண்மைகளை நீங்கள் நன்கு முற்றும் உணராமல் குற்றங்களை சுமத்தாதீர்கள்.
150. உங்கள் நண்பர்கள் நோயுற்றிருக்கும் சமயங்களில் மருத்துவமனைக்குச் செல்லும்பொழுது என்னையும் அழைத்து செல்லுங்கள். இதனால் நல்ல ஆரோக்கியத்தை சரியாக அறிந்து கொள்ளக்கூடிய தன்மை ஏற்படுகிறது.
151. என்னிடத்தில் நம்பிக்கை வையுங்கள்.
152. எனது வீட்டு வேலைகளில் உங்களிடம் உதவி கேட்கும்பொழுது எனக்கு உதவுங்கள்.
153. நான் எதையும் ஒழுங்காகச் செய்ய உதவுங்கள்.
154. எப்பொழுதாவது என் இசையை என்னுடன் சேர்ந்து கேளுங்கள்.
155. பெரியோர்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்.
156. உடைகளுக்காக நீங்கள் கொடுக்கும் பணம் விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்க உதவுகிறது. நம் வேண்டாத விவாதங்களையும் தடுக்கிறது.



157. தவறான செய்கைகளைச் செய்தாலோ அல்லது உங்களுக்கு அவ்வாறு தோன்றினாலோ என்னிடம் சொல்லுங்கள்.
158. நான் புகைபிடிக்க அனுமதிக்காதீர்கள்.
159. என் உதவித் தொகைகளை உரிய காலங்களில் அளியுங்கள். அதை நான் கேட்கும்படியாக வைத்துக் கொள்ள வேண்டாம்.
160. நான் சொல்லும் தமாஷ்களையும் என் பள்ளிக்கூட அனுபவங்களையும் கேளுங்கள்.
161. என்னுடைய இளமைப்பருவம் பிரச்சனையானதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்தப் பருவத்தில் நீங்கள் உண்மையில் என்னை ரசிக்கலாம்.
162. வீட்டு வேலைகளைச் செய்ய குறிப்பிட்ட நேரத்தை நமக்கு ஒதுக்குங்கள்.
163. எங்களை கேலி செய்து நீங்கள் விளையாடுவதை நான் விரும்புகிறேன்.
164. குடும்ப புகைப்படத் தொகுப்பை காண்பித்து எனக்கு நம்முடைய உறவினர்களைப் பற்றிக் கூறுங்கள்.

165. நாம் சாதாரண முறையில் விளையாடும்போதும் போட்டி வைத்து விளையாடும் போதும் என்னையே வெற்றி பெற வைக்காதீர்கள்.
166. ஒன்றை விளக்கச் செய்வதற்காக கத்தாதீர்கள்.
167. என்னை முட்டாள் என்றோ ஊமை என்றோ அழைக்காதீர்கள்.
168. தேகப்பயிற்சி ஒழுங்காகச் செய்துவர ஊக்கப் படுத்துங்கள்.
169. நான் ஏதாவது தவறு செய்தாலும் நீங்கள் என்மீது அன்பாக இருப்பதை அறியச் செய்யுங்கள்.
170. யதார்த்தமில்லாத இலக்குகளை வைக்காதீர்கள்.
171. சிலசமயங்களில் நான் தனிமையாக இருக்க விரும்புகின்றேன்.
172. என்னுடைய வீடியோ விளையாட்டிற்கான நேரத்தை கட்டுப்படுத்துங்கள்.
173. நீங்கள் என்னுடன் சிரித்து மகிழ்வதை விரும்புகிறேன்.
174. மற்றவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் போது அதை குறிப்பிடுவதுடனும் நன்றியும் தெரிவியுங்கள்.

175. என்னுடைய பணத்தில் ஒரு பகுதியை பத்திரமாக ரகசியமான இடத்தில் சேமித்து வைக்க அனுமதியுங்கள்.
176. நான் வைத்திருக்கும் போஸ்டர், 'T' சட்டைகள் ஆகியவற்றில் உள்ள வார்த்தைகளின் பொருளை நான் அறிந்துள்ளேனா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
177. என்னுடைய கருத்துக்களை சில நேரங்களில் கேட்டு அறியுங்கள்.
178. நீங்கள் பெற்றோரைப்போல் நடந்து கொள்ளுங்கள். காவல்காரனைப் போல நடக்காதீர்கள்.
179. உங்கள் அன்பை எல்லோருக்கும் அளியுங்கள். குடும்பத்தின் ஒவ்வொரு குழந்தை மீதும் சமஅளவு அக்கறை கொடுங்கள்.
180. நான் சொல்லாவிட்டாலும் நீங்கள் எனக்காக செய்யும் அனைத்தையும் மதித்து பாராட்டுகிறேன் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
181. என்னுடைய பள்ளிக் கூடத்திற்கு அடிக்கடி வராதீர்கள், அது எனக்கு குழப்பமூட்டுகிறது.

182. தயவு செய்து புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ செய்யாதீர்கள். எங்களுடன் அநேக ஆண்டுகள் நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
183. உங்கள் நண்பர்களை எனக்கு அறிமுகப் படுத்துங்கள்.
184. நம் உறவினர்களைப்பற்றி நான் அறியச் செய்யுங்கள்
185. விருந்தோம்பலை எனக்கு கற்றுக்கொடுங்கள்.
186. நாம் உல்லாசப் பயணம் செய்யும்பொழுது பணவரவு செலவினங்களை செய்ய அனுமதியுங்கள். நான் பின்னர் அதற்கான கணக்கை கொடுத்து விடுவேன்.
187. நான் சுகவீனமுற்றிருக்கும்போது என்மீது தனிக்கவனம் செலுத்துங்கள்.
188. நீங்கள் காலம் தவறாமையை கடைபிடித்த பின்னர் என்னிடம் காலந்தவறாமல் இருக்கச் சொல்லுங்கள்.

**முயற்சிகள் தவறலாம்  
முயற்சிக்கத் தவறாதீர்கள்**